

HOLY LAND

✦ BAGDHAD 🚗 JORDAN 🚗 PALESTINE 🚗 EGYPT ✦

For Further Details Please Contact :

அல்ஹாஜ் **A. நவாஜ் சாஹிபு**


Cell : +91 93626 10019

அல்ஹாஜ் **S. ஹசன் குத்தூஸ் சாஹிபு**

Cell : +91 99440 12051

15
DAYS

04
COUNTRIES



5 இரவுகள், 6 பகல்கள்

கர்பலாவில் 2 இரவுகள் தங்குதல், புர்ஜ் அல்அமாரா ஹோட்டல்

பாஸ்ரா, ஷம்ஸ் அல்பஸ்ரா ஹோட்டலில் 1 இரவு தங்குதல்

பாக்தாத், நூர்லேண்ட் ஹோட்டலில் 2 இரவுகள் தங்குதல்

அனைத்து அறைகளும் இரட்டையர் பகிர்வு மட்டுமே

நல்ல தரமான புதிய பேருந்துகள் மட்டுமே

நாள் 1 :

நஜாஃப் சுற்றுலா, மதியம் 12.00 மணிக்கு நஜாஃப் விமான நிலையத்தை அடையுதல். மதிய உணவுக்குப் பிறகு, ஹஸ்ரத் அலி (ர.அ.) அவர்களின் வீட்டையும், முஸ்லிம் பின் அகீல் (ர.அ.) மற்றும் ஹானி பின் உர்வா (ர.அ.) ஆகியோரின் ஜியாரத்தையும், குஃபா ஜம்மா மஸ்ஜித்தின் முழு ஜியாரத்தையும் பார்வையிட குஃபாவுக்குச் செல்லுதல். பின்னர் ஹஸ்ரத் அலி (ர.அ.) அவர்களின் மகூதி, நபி ஹுத் (ர.அ.) அவர்களின் மகாமத் மற்றும் நபி சாலிஹ் (ர.அ.) மற்றும் வாடியுஸ்ஸலாம் கப்ராஸ்தான் (உலகின் மிகப்பெரிய கப்ராஸ்தான்) ஆகியவற்றைப் பார்வையிட நஜாஃப் செல்லுங்கள். பின்னர் இரவு உணவு மற்றும் ஓய்வுக்காக ஹோட்டலுக்குச் செல்லுதல்.

மதிய உணவு, இரவு உணவு மற்றும் கர்பலாவில் தங்குதல்.

புர்ஜ் அல்அமாரா ஹோட்டல்

நாள் 2 :

காலை உணவுக்குப் பிறகு, ஹில்லா மற்றும் பாபிலுக்குச் சென்று, நபி இப்ராஹிம் (அலை) பிறந்த இடம், நம்ரூத் கோட்டை, நபி அய்யூப் (அலை) மற்றும் அவரது மனைவி (ஷிஃபாவின் கிணறு), பீபி ரஹிமா (அலை) ஆகியோரின் மகாமத் மற்றும் ஜல்கிஃப்ல் (அலை) ஆகியோரைப் பார்வையிடுதல். பின்னர் மதிய உணவிற்கு கர்பலாவுக்குச் செல்லுதல். ஓய்வுக்குப் பிறகு, யூப்ரடீஸ் நதிகள் (ஃபுராத்), அப்பாஸ் பின் அலி (ரஹ்) அவர்களின் ஜியாரத், மற்றும் ஹஸ்ரத் ஹுசைன் (ரஹ்) அவர்களின் மகூதியின் முழு ஜியாரத் ஆகியவற்றைப் பார்வையிடவும். பின்னர் இரவு உணவு மற்றும் ஓய்வுக்காக ஹோட்டலுக்குச் செல்லுதல்.

காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு மற்றும் கர்பலாவில் தங்குதல்.

நாள் 3 :

காலை உணவுக்குப் பிறகு, பாஸ்ராவுக்குச் செல்லுதல். வழியில், நாங்கள் ஷாவைச் சந்திப்போம். அஹ்மத் கபீர் றிஃபாயி (ரஹ்.அ), நாசிரியாவில். பின்னர், தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரஹ்), ஜபைர் பின் அல்அவ்வாம் (ரஹ்), அனஸ் பின் மாலிக் (ரஹ்), உத்பா பின் கஜ்வான் (ரஹ்), அப்துல்லாஹ் மௌலா உத்பா பின் கஜ்வான் (ரஹ்ஸான்ஹு அபஸ்), (ரஹ்.அபாஸ்) ஆகியோரின் மகாமத்தை தரிசிக்க பஸ்ராவுக்குச் செல்வோம். பசரியா (ரஹ்.அ), முஹம்மது பின் சீரின் (ரஹ்.அ).

காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு. பாஸ்ராவில் இருத்தல்

ஷாம்ஸ் அல்பஸ்ரா ஹோட்டல்

நாள் 4 :

காலை உணவுக்குப் பிறகு, ஷியாரத் செய்ய பாக்தாத்துக்குச் செல்லுதல். அப்துல் காதீர் ஜிலானி (ரஹி.அ), அஹ்மத் பின் ஹன்பல் (ரஹி.அ), AbuHanifa (Rh.a.), Abubakr Shibli (Rh.a.), Bishrul Haafi (Rh.a.), Bibi Zubaida (Rh.a.). பின்னர் இரவு உணவு மற்றும் ஓய்வெடுக்க ஹோட்டலுக்குச் செல்லுதல்.

காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு. பாக்தாத்தில் இருத்தல்.

நூர்லேண்ட் ஹோட்டல்

நாள் 5 :

காலை உணவுக்குப் பிறகு, தொடரவும்

சல்மான் அல்ஃபாரிஸி (ரஹி), ஹுஸைஃபா பின் யமான் (ரலி), அப்துல்லாஹ் பின் ஜாபிர் (ரஹ்), தாஹிர் பின் பாகிர் (ரஹ்), கீஸ்ரா அரண்மனையின் மக்காமத் சென்று, பின்னர் உமர் சுஹ்ரவர்தியின் மக்காமத்தை பார்வையிட பாக்தாத்துக்குச் செல்லுங்கள், (ஜனாத் பக்தாதி), சர்ரியஸ் சக்தி (ரஹி.அ), நபி யூஷா (ரஹி.அ.), Bahlool kufi (Rh.a.), Maarooof Alkarkhi (Rh.a.), Daaraquthni (Rh.a.).

காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு மற்றும் பாக்தாத்தில் தங்கவும்.

நூர்லேண்ட் ஹோட்டல்

நாள் 6 :

காலை உணவுக்குப் பிறகு, ஷா அப்துல் காதீர் ஜிலானி (ரஹி.அ.), மூசா அல்காசிம் (ரஹி.அ.), முஹம்மது அல்ஜவாத் (ரஹி.அ.). மதிய உணவுக்குப் பிறகு, பாக்தாத் விமான நிலையத்தை அடையுதல்.

விமானப் புறப்பாடு இரவு 08.20 மணிக்கு

திறந்த பஃபே உணவுகள், 3 வகையான பழங்கள், 4 வகையான சாலட், 4 வகை உணவுகள்.

ஒவ்வொரு முறையும் தொடக்கம்

நேற்றைய குழு பயணத் திட்டம்

இன்று அவர்கள் கர்பாலா/பாக்தாத்தில் உள்ளனர்.

நாள் 01 - செவ்வாய்

அம்மான் வருகை - ALK KARK

ஹோலிலேண்டிற்கு வருக, **AMM** விமான நிலையத்திற்கு வாருங்கள், வந்தவுடன், சாமான்கள் மண்டபத்திற்கு வெளியே உங்கள் நட்பு சுற்றுலா மேலாளரால் வரவேற்கப்படுவீர்கள், அனைத்து குடியேற்ற முறைகளுக்கும் பிறகு, எங்கள் ஜோர்டான் வழிகாட்டி குழுவை ஏற்றுக்கொள்வார். மதிய உணவுக்குச் செல்லுங்கள், பின்னர் நாங்கள் (அல் கார்கன்மு தா போர் தாக்கல் செய்யப்பட்டது) மற்றும் மகம் ஜாஃபர் பின் அபு தாலிப் (ரலி) ஆகியோரைப் பார்வையிடத் தொடங்குகிறோம், என்று பின் ஹரிசா, (ரலி) அப்துல்லா பின் ரபா (ரலி) கூறினார், பின்னர் அம்மானில் உங்கள் ஹோட்டலுக்குச் செல்லுங்கள்,

மதிய உணவு மற்றும் இரவு உணவு : அம்மானில் இரவு தங்குதல்.

நாள் 02 - புதன்

SEVEN SLEEPERS - DEAD SEA

காலை உணவுக்குப் பிறகு, நாங்கள் ஏழு ஸ்லீப்பர்ஸ் குகை (அல் கஹ்ஃப்) ஐப் பார்வையிடுவோம். அதைத் தொடர்ந்து, நபி ஷஜப் (அ), நபி யூஷா (அ), பிலால் (அ) மற்றும் அபு உபைதா (அ) ஆகியோரின் தளங்களை ஆராய்வோம். எங்கள் வருகைகளுக்குப் பிறகு, நாங்கள் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, பின்னர் நீச்சலுக்காக டெட் சீ பகுதிக்குச் செல்வோம். இறுதியாக, அம்மானில் ஒரு இரவு தங்குவதற்காக எங்கள் ஹோட்டலுக்குத் திரும்புவோம்.

(காலை உணவு + மதிய உணவு + இரவு உணவு) அம்மானில் இரவு தங்குதல்.

நாள் 03 - வியாழன்

ISRAEL BORDER - MOUNT OLIVE

ஹோட்டலில் இருந்து காலை உணவுக்குப் பிறகு இஸ்ரேல் எல்லைக்கு, குடியேற்ற செயல்முறைக்குப் பிறகு - எங்கள் உதவியை சந்திக்கவும்.

இஸ்ரேல் முகவர் - வழிகாட்டி மற்றும் நாங்கள் ஜெருசலேமுக்குச் செல்கிறோம். வழியில் நாங்கள் நபி மூசா (அன்ஹு) & ஜெரிகோவில் மதிய உணவிற்காக நிறுத்தி, சோதனை மலையைப் பார்த்து, பின்னர் ஜெருசலேமுக்குச் செல்கிறோம், நாங்கள் ஆலிவ் மலை, ரபியாத்துல் அதாபியா (ரலி), சல்மானுல் உல் ஃபரிசி (ரலி) கல்லறையைப் பார்வையிடுவோம், பின்னர் பெத்லகேமுக்குச் சென்று நேட்டிவிட்டி தேவாலயத்தில் வருகை ஹோட்டலுக்குச் சென்று, இரவு உணவு மற்றும் ஹெப்ரானில் இரவு தங்குதல்.

(காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு) ஹெப்ரானில் இரவு தங்குதல்.

நாள் 04 - வெள்ளி MASJID AL AKSA - HEBRON

ஹோட்டலில் இருந்து காலை உணவுக்குப் பிறகு, நாங்கள் மஸ்ஜித் அக்சாவுக்குச் செல்வோம். நாங்கள் புலம்பும் சுவர் பகுதி வழியாகச் சென்று அல் அக்சா மஸ்ஜிதிற்குள் நுழைந்து குப்பத்து சக்ரா, புராக் மஸ்ஜித், பழைய அக்சா மஸ்ஜித், மெஹ்ராப் மரியம் பீவி (ரலி) ஆகியவற்றைப் பார்வையிட்டு மஸ்ஜித் அக்சாவில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடிப்போம். மதிய உணவுக்குப் பிறகு ஹெப்ரான் - கலீல் இப்ராஹிம் (அன்ஹு), நபி இசாக் (அன்ஹு) ன்மற்றும் அவர்களின் மனைவிகள்தி, நபி யூனிஸ் (அன்ஹு) மற்றும் பெத்லகேம் திரும்புவதற்கு காரில் ஹோட்டலுக்குத் திரும்புவோம்.

(காலை உணவு, மதிய உணவு + இரவு உணவு) ஹெப்ரானில் இரவு தங்குதல்.

நாள் 05 - சனி TABABORDER

காலை உணவுக்குப் பிறகு, நாங்கள் தபாவை நோக்கி காரில் செல்லத் தொடங்குகிறோம். தபாவுக்குச் செல்லும் வழியில், பேருந்தில் இருந்து கும்ரான் எலியட் லூத்தின் மனைவியின் காட்சியைப் பார்ப்போம், பின்னர் எகிப்தின் செங்கடலைப் பார்த்து தாபா எல்லைக்குச் செல்வோம். எகிப்துக்கு வந்த பிறகு, குடியேற்றம் மற்றும் முடித்தல்களை அடைந்து, தாபாவில் உள்ள ஹோட்டலை ஓட்டி, இரவு தங்குவோம்.

(காலை உணவு + மதிய உணவு + இரவு உணவு) தபாவில் இரவு தங்குவோம்

நாள் 06 - ஞாயிறு SINAI - TABA - CAIRO

காலை உணவுக்குப் பிறகு, சினாய்க்கு நபி மோசேயின் மலையைப் பார்வையிட, அல்லாஹ் மோசேயிடம் பேசும் இடம் (அன்ஹு), புனித கேத்தரின் மடாலயம், எரியும் புதர், (அனுமதிக்கப்பட்டால்) சினாய் பள்ளத்தாக்கு, நபி ஹாநூன் (அன்ஹு), பாறையில் உள்ள பக்கரத்தின் சிலை, பின்னர் கெய்ரோவுக்குச் செல்லுங்கள், ஓயோன் மூசாவில் பேருந்து நிறுத்தங்கள், பின்னர் நாங்கள் சூயஸ் கால்வாய் சுரங்கப்பாதை வழியாகச் செல்கிறோம் - சூயஸ் கால்வாயின் காட்சி, கெய்ரோவில் இரவு தங்குவதை அடைகிறோம்.

(காலை உணவு + மதிய உணவு + இரவு உணவு) கெய்ரோவில் இரவு தங்குதல்

நாள் 07 - திங்கள்

PYRAMIDS - EGYPTIAN MUSEUM

காலை உணவுக்குப் பிறகு பிரமிடுகள் & ஸ்பிங்க்ஸ், எகிப்திய நாகரிக அருங்காட்சியகம் (கேபரோவின் உடல்), இமாம் ஷாஃபி (ரஷ்ய) மற்றும் அம்ரு பின் ஆஸ் மக்தி ஆகியவற்றைப் பார்வையிடவும், பின்னர் கான் கல்லி பழைய சந்தை, இமாம் ஹுசைன் மக்தி மற்றும் அல் அசார் பல்கலைக்கழகம் (வெளிப்புறம்) ஆகியவற்றைப் பார்வையிடவும். மதியத்திற்குப் பிறகு கேரிஃபோர் / Lulu மால் அல்லது ஷாப்பிங்கிற்காக இதே போன்ற ஒரு மாலுக்குச் செல்லவும், பின்னர் நாங்கள் நைல் நதியில் ஏறுவோம், படகு சவாரி செய்வோம், மாலையில் கெய்ரோவில் உள்ள ஹோட்டலுக்குத் திரும்புவோம்.

(காலை உணவு + மதிய உணவு + இரவு உணவு) கெய்ரோவில் இரவு தங்குதல்

நாள் 08 - செவ்வாய்

ALEXANDRIA

காலை உணவுக்குப் பிறகு நாங்கள் அலெக்ஸாண்டிரியாவுக்கு காரில் சென்று, நண்பகலில் அலெக்ஸாண்டிரியாவை அடைந்தோம், மாரியட் ஏரி வழியில், இமாம் பூசாரியின் கல்லறை, அபுல் அப்பாசுல் முர்சி மஸ்ஜித், மத்திய தரைக்கடல் கடல், அலெக்ஸாண்டிரியா பல்கலைக்கழக நூலகம் (புத்தக மண்டபம் தவிர) - நபி டேனியல் மற்றும் லுக்மானுல் ஹக்கீமைப் பார்வையிடவும், பின்னர் கெய்ரோ ஹோட்டலுக்குத் திரும்பவும் கெய்ரோவில் இரவு தங்குதல்.

(காலை உணவு + மதிய உணவு + இரவு உணவு) கெய்ரோவில் இரவு தங்குதல்

நாள் 09 - புதன்

FLYING BACK HOME

காலை உணவை அனுபவித்த பிறகு, கெய்ரோ சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லுங்கள். விமான நிலையத்தை அடைந்ததும், உங்கள் விமானத்தை சரிபார்த்து, பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளுங்கள். எல்லாம் ஒழுங்காக முடிந்ததும், கெய்ரோவில் உங்கள் நேரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், உங்கள் வீடு திரும்புவதற்குத் தயாராகுங்கள். பாதுகாப்பான பயணங்கள்!

(காலை உணவு + மதிய உணவு)

தொகுப்புகள் அடங்கும்:

விமான டிக்கெட், விசா, ஹோட்டல் தங்குமிடம், மேலே உள்ள பயணத்திட்டத்தின்படி அனைத்து உணவுகளும், அனைத்து சுற்றுப்பயணங்கள் மற்றும் இட மாற்றங்களுக்கான போக்குவரத்து சுற்றுப்பயணத்தின் போது ஆங்கிலம் பேசும் தொழில்முறை வழிகாட்டேல். அனைத்து நுழைவு, பார்க்கிங், கட்டணக் கட்டணங்கள் அனைத்து உணவுகள் மற்றும் சுற்றுப்பயணங்களின் போது மினரல் வாட்டர்.

தொகுப்புகள் விலக்கப்பட்டுள்ளன

விமான நிலையத்தில் சாமான்களைக் கையாளுதல்

வழிகாட்டுதல் மற்றும் ஓட்டுநருக்கான உதவிக்குறிப்புகள்

தனிப்பட்ட செலவுகள் (சலவை, தொலைபேசி அழைப்புகள் போன்றவை)

சுற்றுலா வழிமுறைகள் :

9 நாட்களுக்கு குறைந்தபட்சம் 5 அல்லது 6 ஜோடி ஆடைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இந்த சுற்றுப்பயணத்தில் நாங்கள் பல்வேறு காலநிலைகளில் பயணம் செய்கிறோம், சால்வைகளை எடுத்துச் செல்லுங்கள், ஸ்வெட்டர், குரங்கு தொப்பிகள், சாக்ஸ் போன்றவை. ஒரு சிறிய பிளாஸ்க்கை (02 பவுண்டுகள்) எடுத்துச் செல்லுங்கள்.

1 அல்லது 2 பேனா மற்றும் எழுதும் திண்டு.

குடை, தேவைப்பட்டால் கூலிங் கிளாஸ்.

வசதியான காலணிகள், நீச்சல் உடைகள், முதலியன.

ஐக்விட், கிரீம்கள், பேஸ்ட் மற்றும் இரும்பு உபகரணங்கள், கைப்பையில் அனுமதிக்கப்படாது மற்றும் பவர் பேங்க், பேட்டரி பொருட்கள் கைப்பையில் அனுமதிக்கப்படாது மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் ஆபரணங்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும்.

தயவுசெய்து 1 ஜோடி ஹவாய் செருப்புகளை எடுத்துச் செல்லுங்கள். ஒரு குவளையை எடுத்துச் செல்லுங்கள். அங்கு கழிப்பறைகள் பொதுவாக அதை வழங்குவதில்லை.

எங்கள் சுற்றுலாத் தலைவர்களால் அனைத்து முக்கியமான இடங்களிலும் கொடுக்கப்பட்ட விளக்கத்தைக் கேட்டு, பின்னர் உங்கள் சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் தெளிவுபடுத்துங்கள்.

எப்போதும் தலைமை ஒருங்கிணைப்பாளர்களைத் தேடுங்கள்; உள்ளூர் வழிகாட்டியும் அவர்களின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிகிறார்.

மருந்துகளை எடுத்துச் செல்லும் எவரும் மருத்துவரின் மருந்துச் சீட்டை வைத்திருக்க வேண்டும்.

ஹோட்டல் அட்டையையும் உள்ளூர் வழிகாட்டியின் தொலைபேசி எண்ணையும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். நேரமின்மை கண்டிப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும். காலையில், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு கூடுங்கள்.

